2. சிறப்புக் குறிப்பு.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமநலப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை மற்றும் கிராம நல ஊழியர்கள் போராடுவது குறித்த ஒரு பிரச்சினை குறித்து..

3. ஒழுங்குப் பிரச்சினை.

16—3—1993 அன்று அவையில் எழுப்பப்பட்ட பிரச்சினை குறித்து.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பாயின்ட் ஆப் ஆர்டர். நாம் எல்லாம் அரசியல் நெறிமுறைகளைக் கடைபிடிப்போம் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறோம். இந்த அரசியல் சட்டத்தில் அதிகார வரம்புகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி சென்ட்ரல் லிஸ்ட்— மத்திய அதிகாரப் பட்டியல், ஸ்டேட் லிஸ்ட்— மாநிலங்கள் அதிகாரப் பட்டியல், கன்கரன்ட் லிஸ்ட்— பொதுப் பட்டியல் வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரம்பை மீறி யார் செயல்பட்டாலும் அது அரசியல் சட்டத்தை மீறியது ஆகும். மாநில சட்டமன்றத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத, தொடர்பு இல்லாத பிரச்சினை இங்கு எழுப்பப்பட்டது. மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவதற்கு சட்டமன்றம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் இதைப்பற்றி.......

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இது பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை. பாயின்ட் ஆப் ஆர்டர் என்றதால் (குறுக்கீடுகள்) அதுவரை நான் உங்களை அனுமதித்தேன் (குறுக்கீடுகள்) நேற்றைய தினம் எழுப்பப்பட்ட ஒரு பிரச்சினை இன்றைக்கு பாயின்ட் ஆப் ஆர்டரில் வராது. (குறுக்கீடுகள்) இது பாயின்ட் ஆப் ஆர்டர் அல்ல. அவையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிற நேரத்தில், இது விதிகளுக்குப் புறம்பாக நடைபெறுகிறது என்று எழுப்புவதுதான் பாயின்ட் ஆப் ஆர்டர். (குறுக்கீடுகள்). நேற்றைய சம்பவத்தைத் திரும்ப அவையிலே எழுப்புவதற்கு வேறு வேறு வழி முறைகள்தான் இருக்கின்றனவே தவிர இது பாயின்ட் ஆப் ஆர்டரில் வராது. (குறுக்கீடுகள்). நேற்றைய தினம் நடந்த பிரச்சினை என்று ஆரம்பிக்கிற காரணத்தாலே தான் நேற்றைய தினம் நடந்த சம்பவத்தை எந்த வகையிலேயும் இன்றைக்கு பாயின்ட் ஆப் ஆர்டர் என்று எழுப்ப முடியாது என்று சொல்கிறேன்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : எப்படி என்று சொல்லுங்கள்.

முற்பகல் 11-05

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அவ்வப்போது எழுப்புவதுதான் பாயின்ட் ஆஃப் ஆர்டர். (குறுக்கீடு) என்னுடைய முடிவை நான் சொல்லியிருக்கிறேன். (குறுக்கீடு) நீங்கள் எழுப்பியதற்கு நான் என்னுடைய முடிவைச் சொல்லியிருக்கிறேன். (குறுக்கீடு) அவை நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் எழுப்பப்படுவதுதான் அவை நடவடிக்கை பற்றிய பாயின்ட் ஆஃப் ஆர்டராக வரும்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : அது அவைக் குறிப்பில் ஏறியிருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதை எழுப்புவதற்கு வேறு சில விதிகள் இருக்கின்றன. இது பாயின்ட் ஆஃப் ஆர்டர் அல்ல. அதைத்தான் சொன்னேன். (குறுக்கீடு) பாயின்ட் ஆஃப் ஆர்டரில் அது வராது. அதனால்தான் தாங்கள் எழுப்புவது பாயின்ட் ஆஃப் ஆர்டரில் வராது என்று சொன்னேன். தயவுசெய்து உட்காருங்கள். (குறுக்கீடு) திரு. தாமரைக்கனி, உட்கார வேண்டும். மற்ற உறுப்பினர்கள் தாமரைக்கனியைப் பார்த்துப்பேசக் கூடாது. திரு. ஞானசேகரன், தாமரைக் கனியைப் பார்த்து நீங்கள் பேசக் கூடாது. (குறுக்கீடு) அது பாயின்ட் ஆஃப் ஆர்டரில் வராது. (குறுக்கீடு) உட்காருங்கள். (குறுக்கீடு) நீங்கள் பாயின்ட் ஆஃப் ஆர்டர் கிளப்பினீர்கள். நான் பாயின்ட் ஆஃப் ஆர்டர் இல்லை என்று சொல்லி இருக்கிறேன். (குறுக்கீடு) நேற்றையதினம் நடந்த சம்பவத்திற்கு இன்றைக்கு பாயின்ட் ஆஃப் ஆர்டர் எழுப்புவதற்கு விதிகளில் இடமில்லை.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : விதிகளிலே இடம் இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : எந்த விதி, சொல்லுங்கள்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : I will come to that பேரவை விதி 90ன் கீழ், சபைக்கு சம்பந்தமில்லாத விஷயத்தைப் பேரவையில் விவாதிக்கக் கூடாது என்று இருக்கிறது.

1993 மார்ச் 17]

*மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

*மாண்புமிகு டாக்டர் ஜெ. ஜெயலலிதா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அப்படி ஒரு விதி இருக்குமானால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இதை நேற்றே சுட்டிக் காட்டி இருக்க வேண்டும். நேற்றே இதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். (மேசையைத் தட்டும் ஒலி) நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கண்டனத்தைத் தெரிவித்து, வெளி நடப்புச் செய்தார்கள். நேற்று நடைபெற்ற விவாதத்திற்கு அவர்களால் பதில் கூற முடியவில்லை. (மேசையைத் தட்டும் ஒலி). அவர்கள் வெளி நடப்புச் செய்துவிட்டு, நேரம் எடுத்துக்கொண்டு யோசித்து வந்து, அதைப்பற்றி இன்று விவாதிக்க வேண்டுமென்று சொன்னால், அவையின் நேரத்தை இப்படி வீண் அடிப்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : விதி 90 என்று சொன்னீர்கள். விதி 90-ல், "Every speech must be strictly relevant to the matter before the Assembly" என்றுதான் இருக்கிறது. நேற்றையதினம் நடந்ததற்கு இப்போது கிளப்புகிறீர்கள். இன்றைக்கு எழுப்புகிற பாயின்ட் ஆப் ஆர்டர், should be relevant to the matter before the House.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : Rule 90, 92 and 93 should be read together. You cannot take rule 90 alone.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இது பாயின்ட் ஆஃப் ஆர்டர் அல்ல. தயவுசெய்து உட்கார வேண்டும். (குறுக்கீடு) இது பாயின்ட் ஆஃப் ஆர்டர் அல்ல. இதை அனுமதிக்க முடியாது. பாயின்ட் ஆஃப் ஆர்டர் கேட்டீர்கள். என்ன பாயின்ட் ஆஃப் ஆர்டர் என்று உங்களைச் சொல்லச் சொன்னேன். நீங்கள் நேற்றையதினம் நடந்த சம்பவத்திற்கு பாயின்ட் ஆஃப் ஆர்டர் என்றீர்கள். (குறுக்கீடு) நேற்றைய தினம் முழு உரிமையும் நீங்கள் எடுத்துக் கொண்டு பேசினீர்கள். இங்கே எழுப்பப்பட்ட விவாதத்தைப் பேசக் கூடாது என்று நீங்கள் சொல்லவில்லை. எழுப்பப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் பதில் சொன்னீர்கள். திரு. குமரி அனந்தன் அவர்கள் முழு அளவில் நேரம் எடுத்துக் கொண்டு பதில் சொன்னார்கள். நீங்கள் அப்போதே இதைப் பற்றிப் பேசக் கூடாது என்று இங்கே சொல்லவில்லை (குறுக்கீடு). அதோடு, 116 விதி (4) 'A Point of Order may be raised in relation to the business before the House at the moment' என்று குறிப்பிடுகிறது.

[பேரவைத் தலைவர்] [1993 மார்ச் 17

அதைத்தான் முதலிலே சொன்னேன். (குறுக்கீடு). இப்போது எடுத்துக் கொண்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை கிராம நல ஊழியர்கள் போராடுவது பற்றி திரு. ஜி. பழனிசாமி அவர்களும், மற்றும் பல உறுப்பினர்களும் கொடுத்திருக்கிற பிரச்சினை பற்றியது. அதிலே நீங்கள் பாயின்ட் ஆஃப் ஆர்டர் எழுப்பலாம். அதுதான் நமக்கு இருக்கிற விதி. (குறுக்கீடு) நீங்கள் எழுப்பியது விதி 90-ன் கீழும் வராது, பாயின்ட் ஆஃப் ஆர்டரை விளக்குகிற 116(4) விதியின் கீழும் வராது. இப்போது அதை எழுப்புவதற்கு எந்த வகையிலும் விதி முறைகளில் இடமில்லை. (குறுக்கீடு) உங்களை நான் அனுமதிக்கவில்லை. (குறுக்கீடு). மாண்புமிகு சட்ட அமைச்சர்.

முற்பகல் 11-10

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கட்சியின் சார்பாக பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் பேசுவது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். அங்கேயிருந்து அவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தால் இந்தப் பக்கமும் நான்கு பேர் பேசினால் சபை எப்படி நடக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இதை நாள்தோறும் உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்துகிறேன். இரண்டு நாட்களாக குறிப்பாக நான் நினைவுபடுத்துகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பாயின்ட் ஆப் ஆர்டர் எழுப்பவேண்டுமென்று அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி அளித்தேன். அவர் என்ன பாயின்ட் ஆப் ஆர்டர் என்பதைப் பற்றிச் சொல்ல வந்தார். அவர் சொல்ல வந்த விஷயமே, 'நேற்றையதினம் அவையினுடைய நடவடிக்கையில்' என்று வந்தவுடன்தான் விதி 90 மற்றும் 116 (4)-ன்படி இது பாயின்ட் ஆப் ஆர்டர் அல்ல என்று சொன்னேன். பாயின்ட் ஆப் ஆர்டர் அல்ல என்று நான் சொல்லியிருக்கிறபோது அதைப் பற்றி மேற்கொண்டு பேசுவது நல்லதல்ல. (குறுக்கீடு) நீங்கள் எழுப்பியது பாயின்ட் ஆப் ஆர்டர் அல்ல. உட்காருங்கள்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 116(3) விதியில், "A point of order shall relate to the interpretation or enforcement of these rules or such Articles of the Constitution as to regulate the business of the House and shall raise a question which is with in the cognizance of the Speaker."

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை. "...as to regulate the business of the House." என்றும் இருக்கிறது. நீங்கள் நேற்றையதினம் நடந்ததாகச் சொல்கிறீர்கள். You referred to the business of yesterday.

நான் அதைத்தான் சொல்ல வருகிறேன். நீங்கள் அதையும் படியுங்கள். நான்காவது உள் விதியையும் படியுங்கள். ஆகவே தான் நான் சொன்னேன். (குறுக்கீடு) என்னுடைய ரூலிங்கைச் சொல்லியிருக்கிறேன். என்னுடைய ரூலிங்கை நான் சொல்கிற போது, நீங்கள் எனக்கு ரூலிங் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. நீங்கள் பாயின்ட் ஆப் ஆர்டர் எழுப்பினீர்கள். நீங்கள் எழுப்பிய பாயின்ட் ஆப் ஆர்டர் என்பது இப்போது அவையின் முன்னர் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய பிரச்சினை தொடர்புடைய தாக இல்லாத காரணத்தால் அது பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை என்று நான் சொல்கிறேன். நான் சொல்வதைத்தான் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். (குறுக்கீடு) பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை. தயவுசெய்து உட்காருங்கள்.

2. சிறப்புக் குறிப்பு—தொடர்ச்சி.

கிராம நலப் பணியாளர்கள் தங்களை அரசுப் பணியாளர் களாக்க வேண்டுமென்று வேலை நிறுத்தம் செய்வது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இப்போது கிராம நல ஊழியர்கள் பற்றிய பிரச்சினையை எடுத்திருக்கிறேன். திரு. பழனிசாமி (குறுக்கீடு) நீங்கள் சொல்வதை வேறு வகையில் கொண்டு வாருங்கள். அதை வேறு வகையில் கொண்டு வர வேண்டுமே தவிர பாயின்ட் ஆப் ஆர்டர் என்று கொண்டு வர முடியாது. நீங்கள் எழுப்பியது பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை. தயவுசெய்து உட்காருங்கள். திரு. பழனிசாமியைப் பேச அனுமதி யுங்கள். (குறுக்கீடு) உங்களை நான் அனுமதிக்கவில்லை. (குறுக்கீடு) நீங்கள் எழுப்பியது பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை. நான் திரு பழனிசாமியை அனுமதித்திருக்கிறேன். நீங்கள் உட்கார வேண்டும். (குறுக்கீடு) நான் திரு. பழனிசாமியை அழைத் திருக்கிறேன். (குறுக்கீடு) கிராமநல ஊழியர்கள் பற்றிய பிரச்சினை குறித்து திரு. ஆர். சிங்காரம், திரு. சி. ஞான சேகரன், திரு. வி. தம்புசாமி, திரு. கே. செல்வராஜ், திரு. சோ. ராசாராமன், திரு. எம். பன்னீர்செல்வம் ஆகியோரும் என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதுபற்றி எழுப்ப அனுமதிக்கிறேன். திரு. பழனிசாமி. (குறுக் கீடு) எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் பேசிக்கொண்டு இருக்கவே முடியாது. சில விதிமுறைகள் இருக்கின்றன. (குறுக் கீடு) இது பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை. (குறுக்கீடு) என் னுடைய ரூலிங்கைச் சொல்லிவிட்டேன். நீங்கள் எழுப்பியது பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை. (குறுக்கீடு) திரு. பழனிசாமி பேசுங்கள்.

விதி 116(2)-ல் பேரவைத் தலைவருடைய decision தான் final. என்று இருக்கிறது. நீங்கள் தயவுசெய்து உட்காருங்கள். எல்லா விதியையும் நீங்கள் மீறுகிறீர்கள். (குறுக்கீடுகள்) திரு. பழனிசாமி ஒரு பிரச்சினையை எழுப்புவதற்கு நீங்கள் இடையூறு செய்கிறீர்கள்.